

உடனடி வெளியீட்டுக்காக

**கோவிட் - 19 (COVID-19) தொற்று பரவலுக்கு எதிரான ஒரு அவசர நிலையை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் பிரகடனம் செய்துள்ளது**

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 24, 2020) – இன்றைய தினம், நகரின் மாமன்றக் கூட்டத்தின் ஆலோசனை, மற்றும் நகரின் அவசர நிலை மேலாண்மைக்கான அணியின் பரிந்துரை, ஆகியவற்றின்பேரில், நகரின் மேயர் பேட்ரிக் ப்ரவுன் அவர்கள் [அவசர நிலை மேலாண்மை திட்டப்படி \(Emergency Management Plan\)](#) ப்ராம்ப்ட்டன் நகரில் ஒரு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

கோவிட் -19 (COVID-19) தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதில் உதவுவதற்கான ஒன்ட்டேரியோ பிரதேசத்தின், மற்றும் ரீஜன் ஆஃப் பீல் பிராந்தியத்தின், முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவே இந்த குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.

கோவிட் -19 (COVID-19) தொற்று பரவலின் தாக்கங்களை முன்கூட்டியே தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், மேலும் அதிக வளைந்துகொடுக்கும் தன்மை மற்றும் விரைவான தன்மை ஆகியவற்றை அனுமதிப்பதன் மூலம் நகரில் ஏற்கெனவே எடுக்கப்பட்டு வருகின்ற அவசர நிலை முயற்சிகளுக்கு இந்தப் பிரகடனம் உதவும்.

ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து, தீயணைப்பு மற்றும் அவசர கால சேவைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு அமலாக்கம் உள்ளிட்ட, தினசரி வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதும் மற்றும் முக்கியமானதுமான, சேவைகளை வழங்குவதன் மூலமாக ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் பொதுமக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்; இதனால் நகர் முழுமைக்குமாக அவசரகால சேவைகள் செய்யப்படுவது உறுதியாகிறது.

ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்தினர் தமது குடியிருப்புவாசிகளுக்கு தகவல்கள் அளித்தபடி இருப்பதுடன், கோவிட் -19 (COVID-19) தொற்று பரவல் பற்றி புதிதாக கிடைக்கும் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதையும் தொடர்ந்து செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: [www.brampton.ca/COVID19](http://www.brampton.ca/COVID19) அல்லது @CityBrampton on [Twitter](#), [Facebook](#) மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் பின்பற்றவும்

**அறிஞர் கூற்றுக்கள்**

“இன்றைய பிரகடனமானது, கோவிட் -19 (COVID-19) தொற்று பரவலின் தாக்கத்தைத் தணிப்பதில் நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும்போதே, நகரில் ஏற்கெனவே நடப்பில் இருக்கின்ற அவசரகால பதில் நடவடிக்கைகளில் மேலும் அதிக வளைந்துகொடுக்கின்ற தன்மை மற்றும் விரைவான

தன்மை ஆகியவற்றை அனுமதிப்பதன் மூலம் துணை நிற்கிறது; நமது சமுதாயத்தைப் பாதுகாக்க நாங்கள் அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்பதுடன் இதனைச் செய்ய நகர நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையையும் விட்டு வைப்பதில்லை. இதில் நம் அனைவருக்கும் ஒரு பொறுப்புணர்வு இருக்கிறது என்பதால் தயவு செய்து வீட்டுக்குள்ளேயே இருக்கவும். நகரின் ஒரு நிர்வாக அமைப்பாக இருக்கும் நாங்கள் அனைவருடனும் ஒன்றாகச் சேர்ந்து, இதனைக் கடந்து செல்வோமாக.”

*பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் மாநகரம்*

“கோவிட் -19 (COVID-19) தொற்று பரவலுக்கு எதிர் நடவடிக்கையாக, நகர நிர்வாகமானது, மார்ச் 13 ஆம் தேதியன்று நமது அவசரகால பதில் நடவடிக்கைத் திட்டம், நிலை - 2 ஐ தாக்கீது செய்து மார்ச் 17 ஆம் தேதியன்று நிலை - 1 க்கு உயர்த்தியது. இன்றைய பிரகடமானது, இன்றைய இந்த சூழ்நிலைக்கு திறம்படவும் விரைவாகவும் பதில் நடவடிக்கை எடுக்க நகரின் அலுவலர்களுக்கு கூடுதலான வளைந்து கொடுக்கும் தன்மையைக் கொடுக்கிறது; மேலும், இந்த விஷயத்தையும், யாருக்காக சேவையாற்றுகிறோமோ அந்த பொதுமக்கள், மற்றும் அலுவலர்களின் பாதுகாப்பினையும் நகர நிர்வாகத்தினர் எப்படி மனத்தில் இருத்துகிறார்கள் என்பதையும் பிரதிபலிக்கிறது.”

*டேவிட் பேட்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் மாநகரம்*

#### லின்குகள்

- [ப்ராம்ப்ட்டன் நகரம் கோவிட் -19 \(City of Brampton COVID-19\)](#)
- [பீல் பொதுமக்கள் ஆரோக்கியம்-நாவல் கொரொனா வைரஸ் \(கோவிட் -19\) \[\(Peel Public Health – Novel Coronavirus \(COVID-19\)\]](#)
- [ஒன்ட்டேரியோ பிரதேசம்; சுகாதார அமைச்சகம்: -நாவல் கொரொனா வைரஸ் \(கோவிட் -19\) \[Novel Coronavirus \(COVID-19\)\]](#)

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு N  
மோனிக்கா துக்கல் N  
ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு C  
யுக்திரீதியான தகவல் தொடர்பு S  
ப்ராம்ப்ட்டன் நகரம் C  
905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca) 9